

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வெலிகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்கள் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, வெலிகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள்,

பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின்படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின்படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பொது களஞ்சிய இருப்பு ரூபா 4.36 மில்லியனினால் மற்றும் எரிபொருள் இருப்பு ரூபா 0.12 மில்லியனினால் மிகையாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	இணங்குகின்றேன் என.	கணக்கீடு செய்தல் சரியாக மேற்கொள்ள வேண்டும்.
(ஆ) சபைக்குச் சொந்தமான தெனிபிடிய சந்தை வளாகக் கட்டிடத்தில் மறுசீரமைப்புச் செலவு ரூபா 3.28 மில்லியன் தொகை காணிகள் மற்றும் கட்டிடங்களின் கீழ் மூலதனப்படுத்தியிருக்கவில்லை.	இணங்குகின்றேன் என.	கணக்கீடு செய்தல் சரியாக மேற்கொள்ள வேண்டும்.
(இ) மீளாய்வாண்டின் போது நிர்மாண வேலைக் கடன்கொடுத்தோர் மீதி ரூபா 1.13 மில்லியன் தொகை மிகையாக கணக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன்,	இணங்குகின்றேன் என.	கணக்கீடு செய்தல் சரியாக மேற்கொள்ள வேண்டும்.

- ஒப்பந்தகாரர் ஒருவருக்கு செலுத்த வேண்டிய ரூபா 42,794 தொகை கடன்கொடுத்தோரின் கீழ் கணக்கீடு செய்திருக்கவில்லை.
- (ஈ) மீளாய்வாண்டிற்காக செலுத்த வேண்டிக் இணங்குகின்றேன் என. கணக்கீடு செய்தல் காணப்பட்ட கூட்டுத்தொகை ரூபா 359,219 இற்கான பலவின சரியாக மேற்கொள்ள வேண்டும். செலவுகளுக்காக பலவின மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (உ) மீளாய்வாண்டில் கூட்டுத்தொகை ரூபா 337,685 தொகைக்கான வருவாய் கணக்கீடு செய்தல் சரியாக மேற்கொள்ள வேண்டும். செலவுகள், மூலதனச் செலவுகள் என வேண்டும்.
- (ஊ) மீளாய்வாண்டின் போது இணங்குகின்றேன் என. கணக்கீடு செய்தல் கூட்டுத்தொகை ரூபா 449,999 சரியாக மேற்கொள்ள வேண்டும். தொகைக்கான நுகர்வுப் இருப்பு மற்றும் பெற வேண்டிய ஒரே தடவையில் பெறும் பணம் ரூபா 156,500 வேண்டும். தொகையினை கணக்கீடு செய்திருக்கவில்லை.

1.6.2 இணக்கஞ் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 02 கணக்கு விடயங்கள் தொடர்பான கூட்டு மீதிகள் மற்றும் அதற்குரிய துணைப் பதிவேடுகளில் காட்டப்பட்டுள்ள கூட்டு மீதிகளிடையே ரூபா 1.25 மில்லியனிற்கான வித்தியாசம் ஒன்று காணப்பட்டது.	இணங்குகின்றேன் என.	உரிய மீதிகளின் வித்தியாசங்களை இணக்கஞ் செய்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிலையான சொத்துப் பதிவேடு, கணக்கு மீதிகளை உறுதிப்படுத்தும் கடிதங்கள், பாஸ் புத்தகங்கள் சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுத்தொகை ரூபா 19.69 மில்லியனிற்கான 05 கணக்கு விடயங்களை திருப்திகரமாக பரிசோதனை செய்வதற்கு முடியாதிருந்தது.	2025 ஆண்டில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள கணக்கு மீதிகளை உறுதிப்படுத்தும் சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1.7 இணங்காமை

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

சட்டங்கள் விதிகள், இணங்காமைகள்
பிரமாணங்களுடனான
தொடர்பு

சபையின் கருத்துரை பரிந்துரை

இலங்கை சனநாயக
சோசலிச குடியரசின்
நிதிப் பிரமாணக்
கோவையின்

நிதிப் பிரமாணம் 104(4)

2024 ஒக்தோபர் 28 திகதி இணங்குகின்றேன்.
சாக்கடை பவுசர்
விபத்துக்குள்ளாகி 03
மாதத்திற்கு மிகையான காலம்
கடந்திருந்த போதிலும்,
கணக்காய்வுத் திகதியாகிய
2025 பெப்ரவரி 24 திகதி
அளவில் முழுமையான
அறிக்கை
வழங்கியிருக்கவில்லை.

நிதிப் பிரமாணம்
104(4)
ஏற்பாடுகளின்
பிரகாரம் செயற்பட
வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 179.71 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 80 மில்லியன் தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

2024					2023			
வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரி மற்றும் வரி	33,372,000	48,115,882	47,296,190	33,025,554	34,310,300	30,792,291	29,586,156	32,205,862
(ii) வாடகை	4,888,000	3,295,877	3,709,075	1,828,638	4,480,000	3,760,982	3,229,068	2,241,836
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்	11,560,500	14,283,903	14,921,509	471,500	12,110,500	9,982,600	9,749,685	1,109,106
(iv) ஏனைய வருமானங்கள்	19,166,500	29,023,734	29,416,354	3,196,734	34,177,100	19,123,762	19,687,111	3,589,354
மொத்தம்	68,987,000	94,719,396	95,343,128	38,522,426	85,077,900	63,659,635	62,252,020	39,146,158

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பான அவதானிப்புகள் கீழே காணப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வீதவரி		
மீளாய்வாண்டின் உள்ளவாறு ரூபா 32.94 மில்லியனிற்கான நிலுவை வீதவரி மீதியொன்று காணப்பட்டது.	இறுதியில் இணங்குகின்றேன் என.	நிலுவை வருமானத்தை விரைவாக அறவீடு செய்வதற்கு வேலைத் திட்டமொன்று தயாரித்து அறவீடு செய்ய வேண்டும்.
(ஆ) வாடகை		
(i) சபைக்குச் சொந்தமான 38 கடையறைகளில் இருந்து ரூபா 1.09 மில்லியன் தொகைக்கான நிலுவை வருமானம் ஒன்று அறவிடப்பட வேண்டியிருந்தது.	இணங்குகின்றேன்	நிலுவை வருமானத்தை விரைவாக அறவீடு செய்வதற்கு வேலைத் திட்டமொன்று தயாரித்து அறவீடு செய்ய வேண்டும்.
(ii) தென் மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் 2010 திசெம்பர் 27 திகதிய தபபா/பபாகோ/2010/01	இணங்குகின்றேன் என.	சுற்றிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் செயற்பட வேண்டியதுடன், அவ்வாறு

மேற்கொள்ளாத
உத்தியோகத்தர்களுக்கு
எதிராக பொருத்தமான
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

கடையறைகளை
வாடகைக்கு கொடுக்கும்
போது அறவீடு
செய்யப்பட வேண்டிய
ஒரே தடவையில் பெறும்
பணம் விரைவாக அறவீடு
செய்ய வேண்டும்.

நிலுவை வருமானம்
விரைவாக அறவீடு
செய்ய வேண்டும்.

நிலுவை வருமானம்
விரைவாக அறவீடு
செய்ய வேண்டும்.

நிலுவை வருமானம்
விரைவாக அறவீடு
செய்ய வேண்டும்.

அதிகாரிகளிடம் பெற வேண்டிக்
காணப்பட்ட நீதிமன்றத் தண்டப்பணம்
ரூபா 10.24 மில்லியன் தொகை
மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா
260.03 மில்லியன் தொகை அறவீடு
செய்வதற்கு நடவடிக்கை
எடுத்திருக்கவில்லை.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 இனங்காணப்பட்ட நட்டங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2008 ஆண்டின் போது நன்கொடையாக கிடைத்திருந்த சாக்கடை பவுஸர் சபைக்கு கிடைத்து 16 வருட காலத்தினுள் வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாமையினால் மீளாய்வாண்டின் வருமானம் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போது நிலுவை வருமான அனுமதிப்பத்திரக் கட்டணம் மற்றும் தண்டப் பணம் என ரூபா 164,080 தொகை செலுத்தப்பட்டிருந்தது.	இணங்குகின்றேன் என.	சபை நிதியத்திலிருந்து செலுத்தப்பட்டிருந்த நிலுவை வருமான அனுமதிப்பத்திரக் கட்டணம் மற்றும் தண்டப் பணம் தொடர்பாக விசாரணையொன்று மேற்கொண்டு பொறுப்பான தரப்பினரிடம் அறவீடு செய்ய வேண்டும்.
(ஆ) 2021 ஆண்டுகளின் போது மற்றும் 2022 ஆண்டுகளின் போதும் மின்சாரப் சபையிடம் உடன்படிக்கை மேற்கொள்ளப்படாமையால் மீளளிப்புச் செய்யப்படாத வீதி விளக்கு பராமரிப்புக் கட்டணம் ரூபா 395,569 தொகை பெற வேண்டிய வருமானம் என கணக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன், இந்தத் தொகை இனங்காணப்பட்ட நட்டம் ஒன்றாக காணப்படுவதால் அது தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டு பொறுப்பான வேண்டிய உத்தியோகத்தர்களிடம் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.	இணங்குகின்றேன் என.	விசாரணையொன்று மேற்கொண்டு பொறுப்பான உத்தியோகத்தர்களிடம் அறவீடு செய்ய வேண்டும்.

3.2 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
தென் மாகாணத்தின் உள்நூராட்சி ஆணையாளரின் 2024 ஜூலை 09 திகதிய 01/11/03/11 இலக்கம் கொண்ட கடிதத்தின் படி சபை அதிகாரப் பிரதேசத்தின் பாதைப் பதிவேடு தயாரிக்கும் அலுவல்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.	இணக்குகின்றேன்.	சபை அதிகாரப் பிரதேசத்தின் பாதைப் பதிவேடு தயாரிக்கும் அலுவல்கள் விரைவாக பூர்த்தி செய்ய வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
சாக்கடை பவுசர் மற்றும் சபையினால் அனுபவிக்கப்படுகின்ற 40 காணிகளின் சட்டரீதியான உரிமையை உரித்தாக்கிக்கொள்வதற்கு மீளாய்வாண்டு இறுதியளவிலும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	எதிர் காலத்தில் செய்யப்படும் என.	சரி சட்ட ரீதியான உரிமைகளை உரித்தாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.4 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
ஆளனித் திட்டத்தின் படி மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு சபையின் 41 பதவிகள் மிகையாக காணப்பட்டது.	நிதிப் பிரமாணம் 71 இன் படி பதவிகளை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், இதுவரை அங்கீகாரம் கிடைக்கவில்லை.	சபைக்காக பதவியாக பதவியணி ஒன்றின் தேவைப்பாடு தொடர்பாக மீளாய்வு செய்து அதன்படி பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.